

Dear Sir.

snap election has not become necessary. It is gratifying to learn that the Prime Minister has after all agreed to establish a University for the Tamils. But it was not stated when and where it would be established. The Tamils have been agitating for a Tamil University to be sited at Trincomalee as a contral place to suit the stated when and where it would be established. The Tamils have been agitating for a Tamil University to be sited at Trincomalee as a contral place to suit the stated when it comes into fail swing, it is sited at Trincomalee and when it comes into fail swing, it might be converted into a Sinhalese University to meet the demonds of the Sinhalese colo-mised in the Eastern Provines. The Tamils want a Tamil University and not one like the perdenya or the other three universities in Colombo. The Tamils will not be satisfied until it has fully materialised. A Tamil University abould have been established long ago after establishing the Porndeniya one-lit to parties make different due uis discretion on which is more reasonable and agree to it, in the the father of all this partic parties make different due uis discretion on which is more reasonable and agree to it, in the the father of all the obji-bolore any party makes a demands for it. He is just like the father of all the obji-bolore any party makes a demand for it. He is just like the father of all the obji-dree the father of all the obji-dree the father of all the obji-to a outry should do it tim-self bolore any party makes a demand for it. He is just like the father of all the obji-dree is party for both Sinhalese

Eriniai South Church was ga A restore and music on Satur, (12): Ostober, at 3-33 p. m. en crowds of people turned up m the various churches for the stilling Home Feeltal. It was entrange to note that there is more mean and children this e than usual. A really warm come swatch everytody in epice indemnt weather. day, 12th when cro from the Obristian

(a) The Scout Trail: The work of Cubs, Boy Scouts and Engle Scouts in the United States.

(b) Assignment Children: American commedian Daony Kay's work smong children through U. N. I C. E. F.

(c) Friendship 7: John Glanu's historic Space Flight.

Film shows will be regular features of the Jaffau Y, M. C. A.

Leadership Training in Song / Games

The Youth Department of the Jaffna Y. M. C. A. conducted a half-day training session on Ostober lith, in the art of Song Lyading for young people.

There were 23 boys and girls m the following Schools and

St. Mary's Angliesn Gulid, Konay; Methodid Youth Gulid, Point Pedro: St, Peteris Youth Gulid, Jaffaa; Jaffan Y. M. C. A. Youth Department: Curlstana Collegy, Kopay; Hartley College, Point Pedro; M. John's College, Venthadi Grie's Collego, and Holy Pamily Coavent, Jaffaa.

Table - Tennis Fiesta :

Lecture :

The meetin Mr. W. A. Y. M. C. A.

SERVICE OF THANKSGIVING

ed the banedletlon. Mr. Baylock based his sermon en Matthew 223 18 53 '' As de an for the resurrection of the dead, have you not read what was easil to you by God, ' I am the God of Jascot Ardahare, and the God of Jascot'? He is the God of Jacot'? He is the way of the God of the set to the God of the set and the God of the set to the Will of the set to the Will of the set the unstanging love of God, and not in any charactrikidas of human pature. God is love does not fail and, therefore, the object of His love will live. God does not love the memory of His child. ren, but He goes on loving them themselva.

The tribute of Mr. Kulathungam appears elsewhere in this issue.

The Boy, Mr. Jeyaslagaru, in the course of his speech, and thus Mr. Batasinghan had never need tho positions of thus and responsibility he held to further his own ends and pundler to his own conforts. He was more concented a should discharging his

Leading :

from Giuba :

The Worship Service was do ned by Mrs. T. Thurairanas, the Erislal South Church. Dr. Thiliampalam gave the message a litter part of the Service w dugted as a Qandhalight Servi and as he lit each one's e from the altar light they forth to light the others.

After the service, Tea and Enter-iment followed in the echool hall a Enteriniment consisted of four y. The problems of a Christian me was well presented by the be Esterialment consisted of four args. The problems of a Onriatian one was well presented by the dies' Guild at the atchurely Church-be problems of finding a good atactered Ohristian youth, dowry, mptations of a coixed matriage, appractices and supertitions so ridly and piesalogly d-picted were wally appreciated.

The second item was a short nd eries play by the isdies of the grant Opproto Graid entitled, " The war parse"-It showed how a family in contractor and depair dil the other regains het faith in God and ets the power and Waldom from m bigh to put his house in order, the ismily tude new joy and hope o carry on in the midst of trials.

The third play acted by the nted youth of the Ecisial North uch exposed the evils of dilak a broken home.

The fourth was ably presented by the Lodies' Guid of the Erlahu South Ohorch. It portrayed a good Oristian home right in he relationship to God and to man.

The Convener of the Women's auxiliary Committee, Mirs, K. S. Jeyseloyam thunked all those who were present and those who contri-burd in many ways to make the Fediral a success.

The Pastor and the members of the Erlaial South Oburch deserve commendation and gratitude for the excelent arrangements that were made for the Christian Home Festi-val.

YOUTH DAY AT CHAVAKACHCHERI

Dr. G. S. Sionatemby, (r. n. c. s. England) waw lowied by the Jaffa Y. M. G. A. to deliver a Locture on The History and Ethes at Heart Franzplati, on the Suith September, Transplati, on the Suith September, Paraphater, and the provide the Wer, W. A. Walton, Freshland of the V. M. G. A. A fortnight ago, on the 6th ant, the Chavakuchcheri Church Lesgue organised a Youth programme with much success, had invited two delegates each of the Church Youth ues of the Jairan Diocese, and ollowing church's conservation. three

Appresisted and emulated.

any class, upper of lower, with equal sees and excelstor. Solver, with equal intellectual gifts. His sense of humour, usderstanling, of humar fasture and tact muda his classes lively and enjoyable. He was indeed a great teacher. On Friday, the 11th Ostober, the following films were shown to the public through the courtesy of the U.S. I.S.:

Mr. Jeyasingam further Humility has always been Mr. Jayasingam further said: Humilty has divage been one of the insertials characteris is of grist provide the said of the said who was a thing unknown to Mr. Baits and the said insertial said the said and the said said said the said and the said said said the said the beam sharables and burnoller, in normal language has a normal particular may have been, he never bait the common touch and he was one of those persons burn with a genius for friendering and the black of the said the sai

THE LATE

Mr. S. V. BALASINGHAM (continued from page 4)

The first part of the sessions included the Theory of Sung-Frading. Then the participants were divided hato groups for a period of 'song Composing' and 'Condinense Build Up'. The training concluded with Song Leading in Groups and observations. to the people in the morn-ing, and at evening my wife died, And on the next morn-ing I did as I was com-manded ". The leadership responsibilities were taken by Messre, Marcus Nava-rainsrajah and Jeyasinghe David,

God wants our conspicuous crises to be occasions of conspi-cuous testimony; our seasons of darkness to be opportunities for the unveiling of the Divine; and our duty to shine more resplendently because of the encircling shadows. It was a special evaluation of the special evaluation of the special evaluation of the special of the special evaluation o

encircling shadows. It is possible for us to do this with courage and hope if we see the Lord sitting as King above the storms of history, and of our own per-sonal lives. You remember that terrible night when the disci-ples of our Lord straggled on the storm-swept lake, That night by the grace of God they learned this lesson-that there is something higher in human experience than life's waves and storms; there is the Christ who rules the waves,

SLAVICE OF THANASONYNY A Service of Thanksgiving for the life soft work of the late Mr. S. V. Estaslingman, Frindpal of Guinbard Chew, Wuldershall and Guinbard Chew, Wuldershall and Statustical Chew, S. J. Mills, The Lessone wire read by Mr. A. Heatangnam, Vice Fincipiat, Jaffin College, and Mass Godfrey Bonney. The Elitany was led by Mr. A. Heatangnam, Vice Fincipiat, Jaffin College, and Mass Godfrey Bonney. The Elitany was led by Mr. A. Heatangnam, Vice Fincipiat, Jaffin College, and Mass Godfrey Bonney. The Elitany was led by Mr. A. Heatangnam, Vice Fincipiat, Mr. O B. Freidel de sermon and Gringes presched the sermon and Gringes to Mr. Belselugnam's life and K. Kurtungaan. The Biakop of the Jafine Disease, C. S. I., the K. Kay, D. S. Kulandrate, pronounce ed the benedletion. It is a great thing, when floods begin and the desola-tion of sorrow comes beating down, to hear the divine-sursum corda-lift up your hearits - for the Lord sits King at the flood, your flood, and the Lord God omnipotent reigneth !

USE THE SCRIPTURES FOR SHARING THE GOSPEL IN YOUR PARISH

- * Open a Scripture Stall,

- Open a Scripture Stall,
 Bogin a Scripture Team,
 Btart a Prayer and Bible
 Study Group,
 See that every Christian Home has and uses a Bible,
 Ask all who are not Christians to read the New Testament,
 Show Films and Film strips on the story of the Bible its
- and difference should be shown to any one of them. The Federal Party agitated for party for both Sinhalese and Tamil languages at the beginning. Why did they not continue the agitation until they achieved it? Instead, they made the greatest blunder in accepting the 'reasonable use of tamil' clause as a charity from the majority government. It is our legitimate right to get parity for the two important languages in the conners. By accepting the Tamil, the Tamil and the posterior of tamil they achieve and the prosport of the future generation are blasted for ever. There is no other country of the fature generation are blasted for ever. There is an other them as in the alignage to the languages that be and the prospects of the fature generation are blasted for ever. There is no other, manil taked to foreign and the prospects of the fature generation are blasted for ever. There is no other them as in the distant pash. Owing to the language men have emigrated to foreign professions. Why should this have happened to students born and bred in this country? The fault lies in our leaders. the story of the Bible — its history, production and use, * Hold exhibitions of scripture material and,
- * Preach on the relevance of the Scriptures for personal and national life.

In all these you will find RESOURCES FOR EVANGELISM CONSULT FOR THESE RESOURCES

pender to his own conforts. He was more concerned about discharging his responsibilities with devotor, rather than esjoying the privileges attached to thom. He was as a filicient and reputed teacher, who made his students to jove not only the sub-

Tamil is one of the most cultured langunges in the world. If parity is given to the Tamil langunge the Sinhalese will stand to; benefit a great deal. The Sinhalese are quite aware of it. Yet, they are afraid that the Tamil students will rise up in life. Hence, 't The Sinhala Only Act' was introduced in order to suppress the Tamil andents, it was done with a vicious The Device First Post College of the students a victors and the students allowed the students noolaham.org | aavanahamuougs of the Men-

A Federal Government is the only solution to the present day ills, in a multi - racial country like Ceylon. As matters stand today, is it possible to acheive it? The Federal Party still enter-tains the hope of getting Federal-iem. This is only a dream which will never materialise. Daar Sir, It is distressing to learn that the Federal Party, after all the disappointments and betrayals of the Government including the Koneswaram Temple area issue, decided shamelessly to cling on to the Government soats and to support the Government on all issues which do not adversely affect the Tamil-speaking people. It is on their strength, it seems, the Frim Minister decided to sontinue his full term and a snep election has not become necessary.

Ny letter which appeared in yoar valuable journal of infloct warned the Tamil Members of Parliament to oppose volumently the proposed publication of School Text Books by the State, and said that if they are indifferent now, is Oaly Act' was introduced in Parliament, they will defi-nitly have a time in the rear future to repeat for their indifference when it is too late. If the publication by the State is not opposed, the present for their dirty to the future reneration. You of the Tamil Members of Parliament took it evidence when it is too late. If the publication by the State is not opposed, the present for their dirty to the future reneration. You of the Tamil Members of Parliament took it evidence when it is too late. Tamil Headers will be failing in their dirty to the future reneration. You of the You hat you of Ceylon is being ind fancies of the Sinhalese they now claim that the North and fast are theirs, and pro-pose to colonise the laths of the fistory of Ceylon is being in the time of the late fast. They also fain owner, buring the time of the laths of the Koneswaran Tample-buring the time of the laths of the Koneswaran tooks of the bistory of Ceylon is buring the time of the laths of the Koneswaran tooks of the bistory of Ceylon is being in their this destribution of Ceylon of the Koneswaran the time to be of the Koneswaran tooks of the bistory of Ceylon is being with the distortion of Ceylon is buring the time of the lath of the bistory of Ceylon of the Koneswaran future the bistory of Ceylon of the bistory of Ceylon of the Koneswaran their "Stohala Deen", the is an authority. In the absence of the Moneal of the Stinhalese the the book and yet it published and the stinh is additioned bound the stink is book to low and the stink is book while is additioned bound and the stink is book to book and yet it published and the stink is book to the book and yet it published and the stink is book to book and the stink is book while is additioned bound and yet it published and the stink is book tower suitable

Kalaragama Temple. The Kalaragama Temple. The Bindus hud a share in the management of this temple from time unknown. They were de-privad of it after Independence. The Hindus tried to earigh the temple coffers by making valu-able offerings in the form of cash, silver and gold jewelleries, etc. They later made the temple more structive by establishing the Ramakrishna Missiton madam for the convenience of the Hindu pilgrims. Now the Hindus are rea-possible for losing all connect-tions they had with it.

ions they had with it. Konestwaram Temple, This temple has existed also from time unknown, it was levelled to the ground by the Portugneso to make use of the materials for their fortifications. Later, it was raised by Kula Kotu Maha-takin Yuga year, He provided to the maintenance of the tem-tication of production of the tem-ple. Also he brought several Tamili families from India and settled them to serve the temple, Now the Baddhists claim it as where they make baseless of the tamily, which is the next tem-ple also the brought several tamils, which is the next tem-ple and the Baddhists are going to the baddhists a

It is high time the Federal Party and the that the Tamil

available at special reduced rates to Clergy of all Christian denominations.

For details, write to : The Bible Society, 293, Galle Road, Colombo 3. 40

WANTED

Teachers (English and Tamil) for immediate appointment. Secon-dary Trained, Primary Trained, G. C. E. Ad. Level (Lond. pre-ferable) or Music and Dancing.

Apply stating qualifications to :

The Principal. Nuffield School for the Deal and Blind, Kaitadi.

ORDER ABSOLUTE IN THE FIRST INSTANCE

IN THE DISTRICT COURT OF JAFFNA

Testamentary Jurisdiction No. 2279.

In the matier of the Leat Will and Testament of Veluppilial Thambi-pilial of Navaly North, Deceased

Vaithillugam Seenivassgam of Ammankovilady, Tholpuram, Chull-puram. Petitioner.

This matter coming on for dis-posal before I. M. Ismail, Esq., District Judge, Jaffna on the Sizt day of August, 1968 in the pre-sence of M. Kaadiah Gunaratnam on the part of the Petitioner and the Petitioner and Affdavit of the Petitioner dated the 18th day of August, 1965 and the Last Will No, 513 and affidavit of the attes-ing Notary and witnesses having been read.

It is hereby otdered and de-elated that the Last Will No. 518 dated the 2nd December, 1957 be and the same is hereby declared proved and that the Probate of the sold Lust Will be issued to the sold legate named therein on pay-ment of estate duty and taking the Osth of office.

This Sist day of August, 1968.

Sgd. I. M. Ismail, District Judge, Jaffus, Drawn by :

Sgd. K. Gunaratnam, Prostor for Petitioner,



Dr. RICKMAN A. MATHER

who departed his life on 20-10-60.

The eighth year dawns with and regret, Each day to mouth, to wear and pray, For caughton earth your plose can fill But from your home in hervie above, Watch over us with protecting love And guard us all until we meet.

Inserted by his wife and children.

30 / A. Third Cross Street, Jatfan.

Congress merge together forget-ting their differences and work to get back the lost rights of the Tamils. It is not too late even now to get back the lost rights if' they are united. If they, are divided as today, the Government will take advantage of their weakness and deny to do justice to them,



"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்,"

தெ. இ. தி. சு. , யா. அ., கொழும்புத் தருச்சபை

Best munt the B wast Gare & துன்றுமான 6 மண் தோட்க சம் 4 எரட்களுக்கு தே. இ. ச. . கொழும்புச் சபை தன் இருபத் தைத்தாமான்டு தீறைவிழாவைக் Garmin_TGBDS-சொண்டாடு இறது. வெள்ளவத் தைடச்சு சிதிருத்த ஆலபத்தி தும் வேள்ளவதலை வசச்ச்ச் ஒழுக்கையிலுள்ள தெல் இந் சபை செபாலயத் இறங் கூட்டங்கள் கடைபெற இருக் தேற்றுக. இவ் வீழாவின் தொடர் பாய் கடைபெறம் உயிர் மீட்சிக் கூட்டங்களில் அத்தியட்சரும் முன்னர் தொமர்ப்பிச்சைய சாமி Gaiarana முன்னர் கொழும்புச்சபை ஊழி **பராயிரு**ந்த மறைத்திர வானர் பாபருந்த மலற்றத்தில் வாலாகன் இ. எம். சனசரத்தில்லைம், கே என்.தெயசில்லம், ஜே. இரத் தேனராசா, கே. தே. மிசன் ஆடு போரூம், மறைத்திரு, ம. கே. உலில்சதும் அருளுரைகள் வழங் anit

குவா. இன்று மாஷே 6 மணிக்கு என்றிசெலுத்தம் தூரதன்புடன் ஆரம்பமாகும் வீழா 21 ஆம் நகதி தங்கட்கிழமை மாணே 6 மணிக்கு மடைபெறம் இறக்க கட்டத்தடன் முடிவறும்.

வாலிபர் கட்டம், மகளிர் சிறப்புக்கட்டம், திடப்படுத்தல், உயீர்மீடரெக் கூட்டக்கன் சிறப் பம்சங்களாக இருர்கும்.

பு வாழ்க மணமக்கள்

ஜெபதேசன் — இறிஸ்ரபெல்

நேற்று (17-10-68) மாக்ல 4 - 80 மணிக்கு உடுவல் தேவால பத்தில் மறைத்திரு, கே. எஸ். ஜெயரிங்கம் அவர்களால், மறைத் தரு. ஈ. டி. இராசரக்தினம் அவர் களில் உதவியுடன் களின் உதவ்புடன் ஒரு பர்சத்த விவாகம் கிறைவேற்ரப் பட்டது. លួល ស្រុងស៊ា :

திரு. கவரத்தினம் கேசன் இராமகாதன்) Ggu (கொழுப்பு தெ. இ. சபை பைச் சேர்ந்த திரு. அல் விரெட் இராயகாதன் அவர் களுடைய மகன்,) រតនាជា រដនាំ នា ខ

> செல்வி அனின் கறிஸ்ரபெல் சின்னத்தப்பு. (உடுவீல்,காலஞ்சென்ற தரு.

இராஜகாரியர் நெருபேட் சின் னத்தப்பு அவர்களின் மாள்)

மறைத்தரு. கா• சுப்பீர மணியம் மக்களுக்கு கல்லுரை வழக்கினர்.

மணமகளில்லத்தில் டபசரவீண எடைபெற்றது.

கிறிஸ்த இல்லறவார விழா

கடக்த சனிக்கிழமை மாலே 2 - 30 மணி தொடக்கம் தெற்கு ஏழாவேயில் மேற்படி விழா சிறப் பாக நடைபெற்றது.

ஆலயத்தில் நிருமதி ரீ. துரை ஆலயத்தில் நிருமதி ரீ. தரை ரத்தினம் தக்கமையில் கடை பெற்ற தோத்திர ஆராதக்களில் நிருமத் மகிழ்ராசனின் தேவா ரம், திருமந்கள் எம். இராசரத் தனம், கே. ஐ. தேவதாசன் ஆடு மோரின் வே தப்பாடட்டிக்கள், சேக்னி கவரத்தினத்தின் கூட் டேப் பிரார்த்தலோ இடம் பெற் றன. ஆவ் வாராதக்னபில் கலா ம்தி செல்வி சு. எம். தில்கேயம் புனம் அருளுரை வழங்கியபோ ஒ தே. இ. திருச்சைப்பின் சபை தெ. இ. நிருச்சபையின் சடை ஐக்கிய முன் மாநரியைப் பாராட் 8F 600 LJ டிக் கிறிஸ்தல குடுப்பங்களின் உத்தரவாதங்களே விளக்கினர் விளக்கினர். தேத்துவர் தமைக்கை செபத்தின் பீன் பாடசாகேயில் தேகீர் சிற்றுண்டி யும் "விறிக்குமை குடும்பன்களின் உத்தரவாதம்" என்றும் பொரு னில அச்சுவேலி, எவாலி, ஏறாவே தெற்குச் சபை பெண்களின் தும் செபத்தின் பீன் தேறகுச் சபை பேணகளான அப ஏழாவே வடக்குச் சபை வாலிப ள்னதும் தனித்தனி சுவையும் பொருளும் மிர்க் திறமையான காலகு காடகங்களும் மடைபெற றன. காடக்ககள் தரத்திலும் தலையாய் மாததிரமன்றி, க சபைப் பெண்களிற் சிலர் தாலந்து முக்க சிறந்த உடிகர் என்பதை

வெளிக்காட்டுவனவாயு மிறந்தன. பல்வேறு சபைசளிலிருந்த. பலர் கூடி வீழாவைரசித்துமகிழ்ந்தனர். சாவகச்சேரியில்

வாலிபர் தனம்

5-10-68 சனிக்கிழமை முழு பாம் சாவகம்சமிலை குறு சானும் சாவகம்சியில் ஒரு வாலிபர் தினமாகக் கொண்டாடப் பட்டது, சாவகச்சேரிச் சபை வாலிபர் சங்கத்தினர் யாழிப்பாண - ஆதினத்தைச் சேர்ந்த மற்றும் சபைகளிலுள்ள வாலிபர் சவ்சங் சல் நல்வொன்றிலு மிருந்த இரு பிரள்தரை அழைத்திருந்தனர் இதற்கிணங்கி சாவகச்சேரிச் சங் தேதின் எற்பத உறைப்பினருடன் கவாலி, மானிப்பாய், தெல்விப் வால, மான்பட்பாய, தேலன்ப பின், ஏழாலே தெற்கு, அச்சுவேல், உடுப்பிட்டி, வரணி, துளுவல், வட்டுக்கோட்டை ஆகிய சபை சனிலிருந்து ஏறத்தாழ இருபது பிரதின்தர் கலந்துகொண்டனர், என்றா கடக்க லந்திய மகிப அனறு கடர்த ஐச்சிய மதிய விருந்தில் சாவகச்சேரிச் சபைக் காரியல்தரும் கலக் தகொண்டனர். காவே 9 மணிபளவில் ஆல யத்தில் மடர்த ஆராதனேனயர் சரவாச்∃சரி வாலிபர் ⊊லர் நடத்த மெதடின் தகுருவாம் வண. டபின்யூ. டி. வில்ன் அவர்கள் விசேட பிரசங்கம் செய்தனர் வகேட பரசலவா சலர்தனர். முற்பகலும் பிற்பகலும் சில மணி நேரமாக வாலிபரின் எத் தனமாக ஒருகைப்பணிப் பொகுள் விற்பனே உடங்தகொண்டிருந்தது. மானே பேணியனவில் சாவகச் சேரிப் பாராளுமன் ந உறுப்பினர் திரு. வி. டவரத்தினம் அவர்களின் தரு, வ. ஊரத்தனம் அவர்களைக் தங்கைம்பின் கீழ் ஒரு கதம்ப விகழ்ச்சி எடைபெற்றது. முதலில் இராமநாதன் தன் இசைக் கழகத்தி செல்விகள் தனதேவி விருக்து (சுப்பையா, சப்பையா, மீர்மலா கனக்சபை ஆகியோர் வயலினும்,கல்லூர்செப சேசன்பொன் னுத்தரை மிருதங்க மும் வாசிக்க ஒருகதப்ப வீசுழ்ச்சி இடம்பெற்றது, அடுத்து, 'யல் லார்க்ஸ் '' என்ற வாத்திய இசைக் ' யல் குழுவினர் பங்குபற்றினர். IET C A ஆ கனக்ச்சுவை களுட அவர்களது சசரக்களும், இரு பாஷ்சளாத சேரக்களும், இரு பாஷ்சளாக மேடையேற் திப 'சக்கடத்தார்' நாடகலை வானி இல்ல நிகழ்ச்சிகளாக ராஜ் ககைச்சுவை றுப 'சககடத்தார' சாடகமும், கவாலி கிற்ஸ்த வாலிபர் சங்க நாடகம் குழுவினர் அளித்த 'வீழிப்பு' என்னும் சமூச நாடக மும் தொருக வந்த மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன. நம் பாராடன்டபேற்ற மதிய அன்று நடைபெற்ற மதிய ந்துக்குச் சாவகச்சேரிச் விருந்துக்குச் சாவாச்சேரிச் சபையாரே பொருளும், பண மும் உதலியதம், விற்பலேயை வாலிப ஆண்களும் பெண்களும் தாங்க ளாகவே அமைத்துப்பெதக் கூடிய பணப்பலனேக்கொண்டு தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கத் திட்ட மிட்டிருப்பதம் தெச்சப்படவேண் டியவை

ான்றிசெலுத்தும் ஆராதனே

யாழ்ப்பாணக் கல்லூரி அதி யாழ்ப்பாணக் எல்லூரி அதி பராபிருந்து காலஞ்சென்ற திரு-சபாரத்தினம் விசர் பாலசிக்கம் அவர்களின் வாழ்வின் மேன்மைக் காகக் கடக்கு நாபிற்றுக்கிழமை மாசூல் 7 மணி:கு வட்டுக்கோட் டை அத்தியட்சாசன ஆலயத் தில் சபைக்குரு மறைத்திரு கே. தே. மிச்ஸ் அவர்களால் ஒருசன்றி செலுத்தும் ஆராதின கடத்தப் பட்டல.

பட்டது. தரு. ஏ. இராசரிங்கம் வேதப் பாடம் வாரித்தனர், நிரு. கி. பீ. பனிங்க் அருளுரை வழங்கினர். மறைத்திரு. கே. எஸ். ஜெயிங் கம், தரு. எல். எஸ். குலத்துங் கம் ஆமிபோர் பாராட்டுரைகள் வழங்கினர்.

பாடகரால் சிறப்புப்பாடல் பாடப்பட்டது. கல்லூரி அதி பர் இரு. ஏ. ஆர். கதிர்காமர் சபையாரைச் செபத்தில் வழிரடத் -381 தனர். அத்தயட்சரினுல் மாதங்கூறப்பட்டது. ஆசிரியராய், மாணவராய், கணபராய், சுற்றத் தாராய்ப் பலர் ஆராதன்பிற் சமூகமாயிருந்தனர்.

அன்று கேட்டவை : நிரு, பாலசிக்கம் கம்பிக்கைக்கும் பாதந்தரான, தன்னலமற்ற, கற

பகழ்ச்சி காடாக சேவையானன், அவர் வருத்த பதன் ஆனோகம், ஆரிரியர், உப அறுபர், அதுபர், அத்தியட்சானே அங்கத்தவர், அ.க்.ஆ. சிலாக உறுப்பினர் அதில இலங்கை ஆரிரியர் சங்க அங்கத் தவர், தலேவர்,

மாணவர் கன்கு மதிப்புப் ம இப்பு அன்புல் கொள்ளக் கற்ற அன்புல் கோள்ளக் கற்ற கண்டுவ் கற் ⊌பற்ற இறமையிக்க பாடத்தில் , த pம் தம்மில் கற்பிப்பவர். அலரிலாகாளாக கற்பபபவா, அவரிடவ் கற்றமாணவர் சிக்திய கண்ணீரும், கூறிய வார்த்தைக ஞம், எழுதிய எழுத்துக்களும் இவற்றுக்குச் சான்று.

தாழ்மை மிக்கவர், பதலி உயரஉயர இவரது தாழ்மையும் வளர்ந்தது, எவருடனும் சினேக பாவத்துடன் பழகுவர், யாரும் அவரிடம் அணுகலாம். இவரின் சமயோரெக புதற் இவர் இருக்கு மிடத்தை எப்போதும் மரெற்கித் 5 A.

டிரிபையுள்ன சமய அனுசாரி யாயைபுளன சமய அனுசார். பக்றிக்குரிய குடும்பத்தின் செல வாக்கில் கடவுளேயண்டிச் சஞ் சரித்தார். சபைக்கடமைகள் அவ ரத வாழ்வில் இயற்கையாகக் கலக்கலை.

பரோபகாரி. உதவிசெய்வ தற்கு எப்போலும் ஆயத்தமாய் இருப்பார், அனவு சூறித்தல்ல இயன்றவரை செய்வார்,

ஒரு திருத்தம்

கடக்த இதழில் 'காக்தியடிகள் உருவாக்கிய நூல்களிற் சில'' என றிருப்பதை ''காந்தியடிக2ள உரு வாக்கிய நூல்களிற் சில" எனத் திருத்திக் கொள்க.

மறுமைப் பிரவேசம்

உவால்ரர் ரூரனசோம் இரத்தனரிங்கம்

காலஞ்சென்ற திரு, சு. எம். இரத்தினரிங்கத்தின் இரண்டாம் மானும், உடுவில் சு. ஆர். சபா ரக்தினத்தின் மருமகனும், போ, தேதனத்தன் பரும்களும், பேரு வே. பகுதி ஊழிபனுமான தரு. டட்ள்பூ ஜீ இரத்தின்கில்கம். இம்மாசம் 2 ஆம் திகதி மறுமைக் குள் பிரவேடுத்தனர்.

மறு எள் மாலே லுனுவா லுள்ள அவரத இல்லத்தில் மறைத்திரு. டி. ஆர்- அம்பலவா ணர் அவர்களால் சேமாராதின பட்டு, கணத்தை டெ சேமக்காலையில் எல்லடக்கஞ் செய் யப் பட்டார்.

இவரது பிரிவால் தயருறும் மனே வி, மக்கள் நால்வர், ஏரான மான சுற்ற மித்திரருக்குத் தேவ தேற்றரவு கிட்டுவதாக.

கோபல் பரிசு

1908 ஆம் ஆண்டுக்குரிய உலகசமாதானத்துக்கான சோபல் உவத்தமாகானத்துக்கான சோபன பரிசு (7) எஞ்ச சட்ட ரிபுணர் ஜரு. ரெய்னு வெரிவேடிக்கு வழங்கப் பட்டுள்ளது. இவர் ஐ !ராப்பிய மனித உரிமைச் சங்கத்தின் தலேவராவர்.

ககாதார அமைச்சர் யாழப்பாணம வருவார்

இப்மாசம் 22 ஆம் தகதி காலே சுமாதார அமைச்சர் காலை சுகாதார அமைச்சர் தெரு, ஈ. எல், சேனசாயக்க யாழ்ப்பா னம் வருவார், காலே 10 மணிக்கு யாழ்ப்பானம் பெரியான்பத்திர் யில் புடுத்தாய் அமைக்கப்பட்ட 10த் படுக்கைகள் கொண்ட வாட் ஒள்றைக் நிறர்துவைத்து, மன மோயாளர் வாட்டுக்கான அத்தி வாரக் கலவேடிம் காட்டுவார். பற் பகல் பல வோயில் அமைக்கப்பட பக்கு பக்கைய வால் விண்ணமாக்குப் பண்டாசாஷேக்கு அத்திவாரக்கல் காட்டுவர். தெக்லிப்பழை புதிய வைத்திபராவேக் கட்டிடத்தைப்

தரு. ஆர். வைத்திலிங்கம் (CETLI & IN

பறனே ஆர். வைத்திலிக்கம் ரிறுவனத் தாபகர் காலஞ்சென்ற திரு. ஆர். வைத்திரிங்கம் அவர் எனது ஞாபாகார்த்தமாக புற்குடு தீவு அரங்னர் வைத்தியரசமேக் கருகாமையில் குறித்த ரிறுவனத் காரகம் திர்கானிக்கப்ப தாரால் நிர்மாணிக்கப்பட்ட கச ரோக சிங்கை சிக்கபம் இலங் கைத் தேசிய சுயரோகத் தடைப் பகுதித் தவேவர் டாக்டர், தெலு பகும் தன்னா டாகடா. கு. குரியாவினுல் திறக்து வைக்கப் பட்டுள்ளது.

குறிக்க கிறுவன இயக்குக குறக்க மற்வன் இயக்குர ராம்ப பிரு. ஆர் ஜே. குணாக்கி னம் டாக்டர். ஜெயகுரியாவை வரவேற்று, ரொமர்சங்கக் தலே வர் நிரு. மறியாபரணம் தல் யில் எடைபெற்ற பரொங்கக் S.L டத்துக்கு அறைத்துச் செ னர் இரு. வைத்திலிங்கம் சென்ற னர் தரு. வைத்திலிங்கம் அவர் கண் யாவரும் கிண்டி கூர்ந்து இரு சியிடங்கள் மௌனம் அனுட்டித்தனர்.

புங்குடுத்தில் பிரபல ஆசிரிய பு எரு தக்சல் பரபல ஆளிய ரன இரு. சி. எஸ். சதாசியம் பீன்ண் தமது பாராட்டுரையில் திரு. வைத்திலிக்கம் புக்குடுதீவு மக்களுக்குச் செய்த அரிய சேவை கனே கிண் வீற் கொள்ள கேண்டு மென்றும் அவர் சேவையில் இன்பங்கண்டவர். என்றுங்கு றீப் பீட்டு, வைத்திலியாம் கிறுவனத் கார் கலாபமாத நாட்டியாத பங்கி பீட்டு, வைத்தனங்கம் மறுவனத் தார் அவரது ரூப்சுமாக புங்குடு தீவின் மேடு நாகோய தேவையை உணர்ந்து அச்சிசெச்சை டீவே யத்தை யமைத்ததற்காக அவர் களே வெகுவாகப் பாராட்டினர்.

கீயாய அரக்தார் திரு. பு. கதாவேலு, தரு: வைத்தலில் 55 தன் பெருங் குணங்களேப் பாராட்டி அவரிடம் காணப்பட்ட காக்தீப இயல்பைக் குறிப்பிட்ட cari.

B (75; வைக்கலிங்கக்கின் நரு. வைத்தலங்கத்தன சுருவப்படத்தைத்திரை கீக்கம் செய்தவைத்த டாச்டர் ஜெய குர்பா அவர்கள், திரு. வைத்தி லிங்கம் இன, மத வேறுபாடில் றி பல தர்ம காரியங்களுக்குத் தரரானமாய் உதவிய தர்மசேவர் எனக் கூறி, கிறுவரைதார் கலை தோரான சொடைக்காக லற்றி தாராள கொடைக்காக & ல்றி தெரிவீத்தனர். கயரோகத்தால் பீடிக்கப்பட்டோர் கூச்சப்டட்டு பீடிக்கப்பட்டோர் கூச்சப்டட்டு மறைத்துவைக்கழுயல்வ தாலேயே மறைத்துவைக்கழுயலை தாலைய கசரோகம் பறவுதற்தென்றும், சமூக கன்மைகருதி அவர்கள் டேனே சிகிச்சை பெற முன்வர வேண்டுபென்றும் குறிப்பீட்ட அவர், கசரோக அறி குறி கணபே, சக்தோம் பட்டே இருப்பவர்கள் ஆச்சியிச்சை மீலே யத்தக்கு வக்து வைத்திய பரி சோதவே பெற்று சியிச்சைய சோதனை பெற்று சங்சனச் ப உடக்று குடன் செய்துகொள்ள வேண்டுமென மேலுக் குறிப் Gilmas.

புங்குடு தீவு கமரோகத் தடை புலருழகவு கம்பராகத் தடை இபக்சர் செயலாளன் திரு. கர் தப்பீன் கோயும், திரு. கே, செல் வத் துரை பும் குறிப்புரைகள் கூறியபில், திருமதி ஏ. வைத்தி லிக்கம் என்றியுரை வழுங் தினர்.

வெளிநாட்டு வங்கிகளில்

இலங்கையர் கணக்கு

1969 ஆம் ஆண்டு ஜனவரி மாசத்திலிருந்த இலங்கையிலுள்ள வெளிவாட்டு வங்கிகளில் இலங்கை யர் கணக்குவைக்க

யர் கணக்குவைக்க அனுமதிக்கப் படலாமேனத் தெரிகிறது

கரையூருக்கு ஒரு டதிய பாடசாலே

் கரையூர் கட்டங்கிப் பகு தி பை எடுத்து அப்பகு இமக்களுக் கென ஒருபெரிய பாடசாகனைய அமைக்க அரசாங்கம் ஆலோசித்து அமைக்க அரசாக கடத்தேல் எசுத்து வரும்றது: வ'ரைவில் இது கடை பெறும்." என கடந்த திங்கட் திறமை குருந்கர் சனச்மூக மீல்ய 18வது ஆண்டுவிழாவில் உரை மிகழ்த்திய யாழ்ப்பாண அரசாங்க அற்பர் அப்பசேகரா தெரிவித் துள்ளார்.

சல்வி மந்தரியாரின்

அறிவிப்பு ஆண் ஆசிரியர்களிடம் இனம் மாணவ்கள் நடனம் பழக அனு மந்த்தலாகாது; பாடசாலே வைப வங்களுக்கு வரும் பீரதம விருக் தினருக்கு 10 வயதுக்குட்பட்ட மாணவீகள் மட்டுமே மாவேகுட மானாவகள் மட்டும்ம மானகுட வேண்டும்; என கல்வீடமமைச் திரு. பு. எம். ஆர். ஏ. இரிட கொண் சகல பாடசாவே அதிபர் வளுக்கும் அறிவித்துள்ளார். எந் தமழககால் தொன் பாராளு உளுக்கும் அறிவித்துள்ளார். எத் மற்ற இருப்பினரின் வருக்கன தப் புறறில் எத்தப் பாம்பேக்கு ராய திரிக்கதே திற நின் கொண்டு துருக்குள் வாம்பேக்கு நாலைக்கிற திற நின் கொண்டு தொன்ன வருத்திக் காலைக்கிற துண்ணு | aavan வானா.org

Allás

மழைக்காக அல்ல

சக்திகள் லும் நிருப்பங்களி லும் கையை வெளியே கீட்டிச் சிக்னல் காட்டிச் சென்குன் அக் தக் காரோட்டி. பின் சிற்றில் சம்மென்ற சாய்க்கு கொண்டி ருக்க புதப்பணம் படைத்தகன வான் சொல்னு?: "டிரைவர் யோ சிக்காயல் காணக பி சிக்காமல் காரை ஒட்டு ... மழை வர்தால் கான் பார்த்துச் சொல்தி Onm." O -urtaBuer

விடை சொல்லுங்கள்

ஒருவர்போனுல்கட கண்க்ற ழருமாபானுலகட நண ந விடக் கூடிய குடை அது. என்ன ஆச்சரியம் கால்கள் மூல் நுப்ப கணிகட கண் யாமல் போய் வந் தோம் ; கம்ப முடியுமா ?

விடை; ஏன் எப்ப முடியாது; அன்று மழையே பெய்ய வில்கியே! 0

தண்டனே இல்லே இராமு: செய்யாக குற்றத்திற் திற்குக் தண்டனே வழங்க லாமா சார்? ஆசிரியர்: கடாத, கடவே கடாத! ஏன் கேட்கிருப்?

இராமு : கான் வீட்டுக் கணக்குச் செய்து வரவில்லே சார்!

0

ஒரு மன்னிப்பு

gy Guissomi ; தவேவரவர்களே, பெரியோர் களே, தாப்மார்களே, சகோதர சகோதரிகளே ... மன்னிக்கவும் என் மனேவியும் இக் கூட்டத் களே. இற்கு வக்றிருக்கிறதாக I moir.

புதிய வட்டாரப் பரிசோதகர்

உடுப்பிட்டி அ. மி. கல்லூரி ஆசிரீயரான திரு. கா. தரைராசா வட்டுக்கோட்டை வட்டாரப்பாட சாவ்களின் பரிசோதகராகப்பதவி உயர்வுபெற்று இம்மாசம் 25 ஆம் தகதி புதிய பதவியை ஏற்த விருக்£ரூர்.

மீன்பிடிப் பயிற்சி நில யம்

யாழ்ப்பாணப் பகு தியில் ஒரு மீன்படிப் பயற்ரி ரீவேயத்ன வரைவீல் கிறுவ ஏற்ற டேவடி त्रिक गालेका म கை எடுக்குமாறு கைததொழில் மீன்பிடி அமைச்சரைப் காடாஞ <u>மன்ற மாம்ப்பாண உறப்பினர்</u> தரு. ஜீஜீ. பொன்னம்பலம் கேட் டுள்ளார். யாழ்ப்பாணக் கரை ு கட் ுழப்பானக் கரை பொரப்பகு திகளில் வரிப்போர் பெருபபாலும் மீன்பிடித் தொழி கூயே மப்பிருப்பதால் அத் தொழிக்க முன்னேற்றை. பின் க டுள்ளார். யாழ்ப்பாணக் போரப்பகுதிகளில் வசி தொழிஃ முன்னேற்றுவது மக்திரி பின் கடமையென அவர் தெரி விக்கள்ளார்.

தமிழ்ப் பொலிஸார் அனுப்பப்படார்

வடர்குர்பேழக்கு மகாணங் களுச்குத் தமிழ்ப்பொலின் உத்தி போகத்தர்கள் இனிமேல் அனுப் பப்படமாட்டார்கள் ஆணுல் அவர் களுக்குப்பதிலாக தமிழ்த் தெரிந்த திக்களப் பொலிசார் அப்பகு திக ளுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஞக்கு அனுப்பப்புவர்கள். தற்பொரு த பாலீன் சுப்பீ ரிண்டன் ஒருவரில் கீழ் இயல்கும் வடமரசான பொலிஸ்சீரிவு இனி மேல் பொலிஸ் உரீவி இனை மெக்டர் ஜெனரல் ஒருவர்சைழே இயல்கும், போலிஸ் கப்பரிண்டன உல பொலிஸ் தெரிப்சீட்டி இயங்கும், பொன்ன பொண்டன் உதவ் பொன்ன் இனபெக்டர் குதனரன்க்கீழ் இயங்கு வர். இக் தப புதிப முடிவுகளே பொன்ன பகுடு செய்திருப்பதாக அறிப்ப

படுகிறது. உத்தியோகமொழியில் தேர்ச் செடிள்ள தமிழ்ப்பொலிஸ் உத்தி போகஸ்தர்களே மேல் மாகாணக் களுக்கு மாற்றுவதென்றும் தமிழ் மொழியில் என்கு தேர்ச்சியுள்ள சிங்கள உத்தியோகத்தர்களே வட– சங்கள் உத்தப்பகத்தில் கேட் சிழக்குப் பரதேசங்களுக்கு மாற் றுவதென் றம்பொலிஸ்பகு தியினர் முடிவு செய் நிருப்பதாகத் தெரி கிறது.

இலங்கைக் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்

இலங்கைக் கிறிஸ்தன இலக் இல்லைக்கு இலக்கியக் குழு கிய சக்கத்தின் இலக்கியக் குழு வினர் பிறிவத் தமிழ் இலக்கியவ கினப் படைப்பதை விரிவுபடுத்த முயற்கிக்கின் றனர். அம்முயறன் தியை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகளே ஆராய்வதற்காக

வீரமா முனிவர் கிழா

" தமிழ் மொழிக்குப் பல அறைகளிலும் ஒருக்கே பணி யாற்றியவர் வீரமா முனிவரைப் ா முனிவரை எவரும் பிழ் ரைப் Gund Cam பான வேறு எவரும் இருக்க தில்லே. தமிழ், உள்ளன வும் அவர் காமம் வாழும், கன் து மறவர தமிழ்கூறும் என்று அவர் பணியை என்றும் கல்லுகள் அவர் பணியை என்றும் போத றும் என்பதற்குச் சற்றேனும் ஐயமில்லு. "

இவ்வாறு மட்டக்களப் 3 ல கடைபெற்ற விரமா முனிவர் மேரவுக்குத் தல்வமை வடுத்துப் பேசிய நெற்கத் மாசனமேற்றி ராசனத் தலை ஆயர் அடுவன ட. தியோகுப் 3 ன்ன குறிப்பேட் டார்.

மட்டக்களப்பு வீரமா முன வர் மக்கல வர் முத்தமிழ் மன்றம் முதன் முறையாக எடுத்த இவ் சிழாவை தன் ஆயர் குக்க விளக்கேற்றி ஆரப்பித்து வைத்தார்.

போம் தறு மைத்தா. மேயர் தரு, தே. எல். தச வர்பெடத்தக்கு மகல் மாக அணி வீர்கிக்கப் பணிந்தார். தமிழ் வளர்த்த இம் மேல் லாட்டுப் பெருமக்கா அரேசலிகள் வதற் காக ஏரானமான பொதுமக்கள் நகரமண்டபம் வீறைந்த வழியு மனவுக்குர் சமில்

அதி வண. திபோருப்பின்கு தமது உரையில் மேலும் உறிய தாவது.

் இத்தாவீப தேசத்துக் கல தவப் பாதிரீயான கொன்னதான் சியுண் ஜோசப் பென்மே சமலப் பணிபுரீய இந்தியாவுக்குக்கு வந்த வர் துபிழக மன கீடுக் வர். அவர் தமிழக மன கேக் கேற்பத் தமது பெயரைத் தைரிய மாத சுவாமி என மாற்றியி எதல் காம் என் மாறற்பதோடு தமிழ் காட்டு முனிவர் போன்றே காவிபுடைதரித்து வானுனவு தறந்து தமிழ்ப் பண் பாட்டு முறைகளேத் தழுவி தமிழனுகிய காட்ரிபளித்தார்,

தம் இழுப்புதாவத வபதில் அக்கிப போழிபாயே உம் தமிழ் மொழியைக் கற்கத் தொடன்கி அதில் பாண்டித்தியம் எப்தினர், இதனுல் அவர் காப்பீப ஆரிரீய ராஞர். தமிழ் உரை கடைக்கு ஒழுங்கான பாதை வருத்துக்களில் லாம்யத் கக்க யார்றைகளுக் குட்டின் கக்க மாற்றக்கோக சேய்கர், தமீழ் எழுத்தகளில் புள்ளிகைக்கத் தவறவதால் ஏற் படும் ஒனி வேறுபாட்டுக்குறப் பதல் தைப் போக்க புள்ளிவைக்கும் செயற்றைப் பாக்க ஒழுக்கைப் புகுத் தனர்

சது சகராதியை ஏற்படுத்து 'தமிழ் அதராதிபின் தர்தை' எனவும் அவர் போற்றப்பட்டார். திருக்கு நின லத்தின் மொழிபில் Guessier மொழ்பெயர்த்த மேல்யட்டா மும் அதன் அறிய வழிசெய்தார் ரும் அதன் அறப் வழரசப்தா. இவ்வகையில் தமிழுக்குப் பல தறைநாள்ற் பணியாற்றுவன் அவரைப்போல் வேறு எவரு மிலர் எனக்கூறின் 'அது மிலை யாகாது' என்ரூர் தீண் ஆய்.

மட்டக்களப்பு முதல் எம். பி மட்டக்களப்பு முதல் எம். ப நிரு, சே. இராசதுரை பேசுகை யீல், வீரமா முன்வருக்குத் தவீ மூலகம் என்றுங் கடமைப்பட்டி ருக்குற்று அவரைப் போன்ற தமிழ்ப் பணிபுரிக்த மற்றும் மே கூத்தேச அபிருர்களுக்கு விழா எடுக்கும் பண்பு வர்கிடம் வளர வேண்டும் என்ற சொன் ரைர்

இவ் விழாவில் கிறின்தவமும் இவ னழான் விற்றுக்கும்மும் தமிழும் என்னும் பொருவில் பண்டிதர் வி. சி. கக்தையாவும், விரமா முனிவரில் புலமைத்திறன் என்பது பற்றி வித்தவான் சா. இ கமலகாதனும், விரமா முனி வரின் தமிழ்ப்பற்ற எல்பத பற்றி திருமதி கமலபூஷணி திரு காவுக்கரசுவும் உரை மிகழ்த்தின

sills yaparis er. Gres சக்க புருனம் கூறிய றை வனக்கமும், ஆசிய் டீ. ஆருர்சாபகம் கமிழ் வனக்க மும் செய்தனர். கிரு. வீ. த குமாரசாமி வரவேற் பட சாறை மாணங்களில் கல் சேல்ச் சாலே மாணவிகளின் கல்ல கிகழ்ச் சால மானமாகன் கல் சகழக கெளும், மட்டுகள் இளங்கதி கடக மன்றக்கின் ' ஆரோணர் சபதம்' என்னும் காடகமும் சிறப் பாக இடம் பெற்றன.

சற்றில் அருன் திரு. என் அரியரததிலம் என்றிகூறினுர்.

கவம்பர் 27 இல் யாழ்ப்பாண கலம்பா சாதுல வாழப்பாண் இல் மகாகாடொன்றைக் கட்ட உத்தே சித்துள் வானர். பல தற்தை எழுத்தாளர் இம்மன எட்டுக்கு அழைக்கப்பட இருக் Sopiam.

உதயதாரனக

உ தயதாரகை UTHAYATHARAKAI 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மீ 18 ஆம் நாள்

துக்குராயது. 1947 இல் இங்கு உளரிய கச் சென்று எட்டு வரு டம் ஊருபம் புரிந்த அருள் திரு கே எஸ். தெயுசிங்கம் அவர்கள் காலத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தக்தி கொழும்புச் சபை சருப்பேற்றது. வேள்ளவத் தையிலுள்ள டச்சு சிர்திருத்த ஆலயத்தில் ஆராதனேகள் கடத்தப்பட்டன. கண்டியி வம் பாலத்துறையிலும் மாச

கடத்தப்பட்டன. கண்டியி லும்பாலத்துறையிலும் மாச மொருமுறை மால் ஆரா தண் கடத்தப்பட்டது. சபை மை வளர்ப்பில்

யை வளர்ப்பதிலும் தூர மான இடங்களிலிருக்கும் அங்கத்தவர்களே அன்னி போன்பத்துக்குள் கொண்டு

வருவதிலும், சபையின் பெரு மையைப் பேணிக் காப்பத

மையைப் பேணிக் காப்பத் தும், சபையில் கர்சாடக்சம் தேத்தை வளர்ப்பதிதும் அருள் திரு. ஜெயசிங்கம் அரும்பாபெட்டார். இவர் காலத்திலேயே ஒய்வுசாட பாடசால் உருவானது. ஒரு சபை மண்டபமும் கட்டப்

1955 ல் அருள் திரு. கே

ஜே. மில்ஸ் ஊழியப் பொறு ப்பை ஏற்று 1966 செப்டம் பரில் அமெரிக்கா சென்ற

பரில் அப்பரிக்கா சென்ற னர். அவர் காலத்தில் வாலிபர் சங்கம். மகளிர் மன் றம் உருவாயின. அவரி டத்தை அருன் திரு: தே. ஜே இரத்தினராசா ரேப் பினர். திருச்சபைக் கழகம், அதேட்சிகர் சங்கங்கள் உருவா யின 1962ல் வேள்ளவுக்தை வஸ்ஸேல் ஒழுங்கையிலுள்ள கால்வானாம். செபாலப

குருஸ்தானமும் செபாலப மும் வாங்கப்பட்டன. மாலேக்

ுடங்கள் இங்கு கடை பெற ஆரம்பமாயின. 1963 மே தொடக்கம் 1969

பெற ஆரம்பமாயின். 1963 மே தொடக்கம் 1968 மே வரை அருள் திரு கே. தே யில்ஸ் திரும்பவும் இச்சபை ஊழியமை நற்றுண்டாற்றி வர். 1968 மே தொடக்கம் அருள்திரு, உஆர் அம்பலவர ணர் இச்சபைணழியனுளேர்.

இன்று பாழ்ப்பான அக் தியடசாதினத்தின் பேரிய சபைகளில் ஒன்றுப் ஆங்க் குரிய வளர்ச்சிபிலும் அன்னி போன்பத்திலும் சபைப் பக் தியிலும் முன கிற்கும். இச் சபையைத் கர்க்கரி

தியிலும் முன் கிற் சபையைக் கர்த்தர் தியிலும் முன் கிறகும். இச் சபையைக் கர்த்தர் ஆச்சரிய மாய் ஆசீர்வதித்துள்ளார். கஷ்டங்கள் எதிர்டைகள் மத்

பட்டது.

வெள்ளிவீழா கொண்டாடும் கொழும்புச் சபை

இன்று தொடக்கம் அருள் தெரு, கனகரத்தினத் வான்கு காட்களுக்கு கோழு துக்குரியது. ம்பு தே. இசபை வெள்ளி பிழாக் கொண்டாடுதேறது. கைச் சென்ற எட்டு வரு வறாக கோடை அகன் வாழ்க் துவதோடு அகன் வளர்ச்சி பையும் தேர்ச்சியையுங் ைய யும் தேர்ச்சியையுங் குறித்து மகிழ்ச்சியும் பெரு மையும் அடைகிறது.

கமக்கொரு தனிப்பட்ட சபை கொழும்பிலிருப்பது கல்ல தேன்ற எண்ணம் தோன்றி 53 ஆண்டுகளா தோன்றி 58 ஆண்டுகளா மீன. அவவேண்ணர்கை முதலில் வெளியிட்டவர் பிற வண் ஐயர். 1932 இல் அதை வற்புறுக்தினர் தரு தே சி. அறுசில்கம் இவ்வேண்ணம் அந்தலமாகாதகற்கு அக்கா வத்தின்ருந்த தடை இலங்கை மீல் வேலே செப்பும் சிற்ஸ்த பிலை வரி கங்கர்கள் வல யல வேலை செய்யும் கற்னத மீஷான்றுக்கும் கொடுக்கப் பட்ட இட்டமான பிரிவு களில், யாழ்ப்பானத்தின் ஒரு பாகம்மாத்திரம்கொடுக் கப்பட்ட எரம் பிரவேரிக்கக் ஒரு ப கப்பட்ட எரம ர தென்ற கடா தென்ற எண்ணமே யாகும். இது தவரைன உனர்த்து, தெறப்பாக மகர்ப் புறத்துக்கு இவ்வெல்லே வகுப்புப் பொருந்தாதேன் வகுப்புப் பொருந்தாதேன் றணர்க்து. 25 ஆண்டுகளின் முன் கொழும்பு நனில் மகது வேல் ஆரம்பமாயிற்று. அன்று அவ்வேல் ஆரம்பக் கப்படாதுவிட்டால் பேரும் தவறு செய்தவர்களாக மாம் வென்ற காணப்படுவோம். இன்று காணப்படுவோம்.

1942 இல் கொழும்பில் இவ்வேலே ஆரம்பிக்கவொரு சங்கம் மீறு வப்பட்டது. டாக்டர் எஸ். எல். நவரத் தினம் இதன் தல்வராபும், திரு எஸ் கே. ால்லேயா செய லாளராபும் இருக் தனர். கோழும்பிலுள்ள தெ. இ. ச. கோழும்பீலுள்ள தே. இ. ச. அங்கத்தவர்கள் ஐக்கியத் துன் உளர்ப்பது இதன் லோக்கமாயிருர்தது. 1948ல் அருள் திரு. ஜீ. எம். கனக ரததனம் அவர்கள் இங்கு தைனம் அவாகள் இங்கு வாழியனுக அனுப்பப்பட் டார். வெள்ளவத்தையில் ஒரு வான்பர் விடுதியமைக் பட்டு அங்கு ஆராதன்கள் கடத்தப்படலாயின. ஆரம் பத்தல் இக் கட மையை *கிறைவேற்று* வதில் Diag வைப்பியனுக்கிருக்க சிரமம் சிறிதல்ல. பலவேறிடங்களேச் சக்தித்து, பல்வேறிடங்களில் (விடுகளில்) ஆராதவோ கள் கடிடங்கள் எதாடைகள் மத தியீல் உருவாக உயர்வடைக் துள்ள இச்சபையின் புதிய புகத்திலும் கடவுளின் கிரு பையும் சமாதானமும் மீரை வதாக. ஆண்டவன் எமம் என்றென்றும் மகிமைப்படு **டத்துவ**தில் அவர் மாள்முழ தும் பயணஞ் செய்ய வேண் டியவராயினர். கொழம்புச் உருவாக உழைத்த சபை பெருமையிற் பெரும் பங்கு வதாக.

3 ந் பெரும் பங்கு வறான. தேன்னித்திய நிருக்கபை மாழுத்தி மட்சா தேன்னித்திய கொழுமழத் நெருத்தோன் டின்ற சென்றதிறை யாண்டுகள் இருந்தைத்தாம் தன்னறேனி தேகனாக ஒம்பி வளந்து தன்றதே தொண்டின்பெரும் தாமோர் சபைபாய்க் கடிகா அரித்து தின்றேன் அன்னே சொரும் என்னேட் காப்பு, பாதார வித்திம் பாரேலம் காப்பு, — А. இராமாரதன்

LIJHAN HIL AGAILO

கல்லி ஆண்டிக் இலக்கை பீவே எனிதருமரங்கள் காட்டலும் படனவுச் செய்கையும் பாட சாவேகளிக் கடைபெற இருப்ப தாய்த் தெரிதெற்கு

கன் னியாகுமரி ஆதினத்திலே சாந்தபுரம் ஆல்ப வினாகத்தில் கடந்த ஒரஸ்ட மாசம் தென்னம் பேன்வோகன் காட்டுவிழா கடை பெற்றதாக அறிசிரும். அக்கி பட்சர் முன்கேன்று தென்னம் பட்சர் முன்கின்ற தென்னம் பேன்னே கட்டு விழாவை ஆரம் பிக்க மறதவேவர்கள் தொடர்த்து பிகையில் **ஈடுபட்டதா**கச் ேனையில் ஈடுபட்டதாகர் சொல் யப்படுறே ந. ஐந்த ஆண்டுகளில் பொன் வின் யும் எதிர்பார்ப்பு இச் audigair().

கம் ஆதின் சபைகளுக்குரிய வேங்களில் மரம் காட்டு சிபா teninentia urta successivelle di Centre generali successivelle di ante generali successivelle della ortale de Lucarencia. Urti senativi una successivelle della una su

கோளில் உளவும், குரு இல்ல எவும் பொதுச்சோக்குகளாத

பகானன் உளவும், குரு இலை வளவும் பொதுச்சோத் தமனாத வீன் பாருக்கு அக்கறை? அங் தெருகும் வைறிபறுக்கா? சபை பாருக்க9 தனியானுக்கா? என வோருக்குமே பங்குண்டென் ந எண்ணம் வேண்டும்,

கேண்ணம் பண்படுத்துவதோ. குரம் நிதலோ எப்பாரின் இத் துழைப்பின் நி கடவா. சபையார் ஆரம்பின் தி கடவா. சபையார் ஆரம்பின் தி கட்டால் வரும் ஊடு பர் அவற்றைப் பாரும் ஊர் பரமரங்களோ தென்னம்பின்றோ கினா, கிறவு மரங்கினா காட் டப் படவேண்டிய வளவுகள் ஆலயங்களுக்குண்டு; குரு இல்லங் ஆயங்காளுக்குனர், குற இலைவ களுக்குமுண்டு. கால கழியில் இலாபம் தரும் மரங்கள் பல காட்டப்படுவறு கன்னம். சபைக்கு மாதறோமனறிக் குடி பிருக்கும் மாத்தாமன்றிக்கும் ஊழியருக்கும் பயனுண்டு,

சபையாரும் ஊழியருமாய் இவ்வாண்டில் மேத்ததன் வளவு

செபத்தின் தெய்வியல்

(THE THEOLOGY OF PRAYER) (went, Ladiat Gguint Guat)

(uplage)

ஜெபத்தன் அப்பியாசம் வழ்மடைய வேதத்தில், கம்முடைப் கேக்கத்து பழைய ஏற்பாடு ஜெபத்தைப் பற்றிப் போதிப்பனவகளிலிருந்து புதிய ஏற்பாடு போதிப்பவை சில காரியங்களில் வித்தியாசம். இவ்வித்தியாசங்களிருப்பத ஆச் இவ்வித்தியாசங்களிருப்பத ஆச் இவ்வீத்தியாசங்களிருப்பத ஆச் சர்யமல்ல. ஏனேனில், தெபத் தைப்பற்றி, மனுஷனுக்குள் இருக்கும் அபிப்போரமங்கள், கட வின்ப்பற்றி அவனுக்குள் இருக் கும் நம்சேகைகளில் வீசே ஷ மாய்த் தம்தியிருக்திறது. கடஷ குர டை ப வெளிப்படுத்துல்லா, படிப்படிபான் (Progressive Rave-Lition) மறுஷனின் அளர்ச்சிக்கும் அவனுடைய வினக்கும் திறமைக் கும் ஏற்றா பிருக்கின் நனவென் ஏற்றதா யிருக்கின் றனவென் கும் ஏற்றதா பருக்கம் நன்களை பது, கம்முடைய கம்பிக்கை, எபி ரேயர் சிருபம் 1:1—2 பாருங்கள்,

கம்முடைய செபத்தின் கம்முடைய சபத்தன தெய்லியல், இயேசுதிறின் தலின் உபதேசங்களிலும், அவருடைய செபத்தின் அப்போசத்திலும் Practi அன்தபாரப்பட்டிருக்கிறது:

கும்

காப்பதி

(1) பரி. மாற்குவின் சுவி டிம் 1:35; 6:46; பரி. ுசஷம 1:35; 6:46; பரி. துரக்காவின் சுவிசேஷ ம5:16; 6:12 முகளில 8 : 12 முதலிய வசனங்கள், இயேசுவின் செப அப்பியாசத் அனுப்பீனிட்ட பீன்பு, செயம் பண்ணும்படி ஒரு மிணையின்பேல் பன னும்படி ஒரு மங்கங்கமேல் ஏறினர்: " அவருடைய கீர்த்தி அதிகமாய்ப் பரம்ப்பபொழுது, " அவரோ வனக்கரத்தில் தனித் தப்போய் சேபம்பணனிக்கொண் டிருத்தார்." திருவீருந்தினருத் வெளியே போய் பூதான் இயேச வைக் காட்டிக் கொடுப்பதற்கு "பீனான்" (Phan) போட்டுத் செல்னாராக்கை சில கொண்டிருக்கையில், அவர் கேத் சமனே தோட்டத்தக்குச் சென்ற செபித் ஓக் கொண்டிருந்தார். சேப் நது கேண்ணுடிருந்தா. சிலுவயில் அவர் பாடுபடுகை பல், சத்துரதேன் கேன்பண்ணி னர், அவரோ "பிதாவே இவர் களுக்கு மன்னியும்" என்று செபம் செய்தார், சிவீபத்தில் வரும் பற்டல வீத்தியாசமான சப்படங்கமதார், சியிபத்தில் வரும் பற்⊣ல வித்தியாசமான சம்பவக்களுடனும்,செபம்கெருக் சிய சம்பக்தமுன்ன தென்று இப்பகவின் செப அப்பீயாசம் செவரி/பத்திர்கள் செனிப்படுத்தற்று.

வெள்போது மேற்குறிக்க சம்பவங்கள் தவ்வோனறையும் பற்றிப் பேச, இடமில்மை, பரி. லூக்காவின் சுவீசேயூம் 9:29 து மாத்தோம் கவீசேயூம் 9:29 து மாத்தோம் கவீசேயூம்: ''அவர் செயம் சுவீசேயும் ச:29 கு மாத்தரம கவனிப்போம்: '' அவர் செபம் பண்னுகையில் அவரு டைப முகம் மாறிற்ற, அவருடைய வன்றோம் வெண்மையாயிட் பிர காரித்தது. காமும் செயித்தால், இப்படியே சங்கள் வன்றோம்கள் வெண்வையாகம். இகன் பின் இப்படிய எவ்ள வள்தரவான வெண்னப்பாகும், இதன் பின் வண்ணுன் பேக்குக் தேவையிலில ான் பதவல, இக்க வசனத்தின் எருத்து முகத்தைச் சுத்தமாக்குவ தற்கு சவர்க்காரம் வேண்டிபதில்லே அவ்வது கிறப்பிக்காதி தீப் வேண் டிபதிலவே என்பதல்ல. செயல் மாற்றங்களே உண்டாக்குகிறது II II Maidau Gauio ாற்றங்களே உணட்டு பெரிய Prayer Changes) என்றபெரிய ண்ணவனை, இச்சம்பலம் உல ண்ணவனை, இச்சம்பலம் உல உண்மையை, இச்சம்பவம் உல கத்தக்குக் கூறிகின் நது, வெளி முகத்தை மாற்றக் சூமேட் அப் படி மாற்றுவிட்டாலும், செபம் கிச்சயமாப் மனுடினின் உள் முகத்தை மாற்றுவின் நது. வன் நிரத்தின் திறத்தை மாற்றுவிட டாலும், மனுவரன் மேன்மை பாராட்டுதறவைகள் சேபம் மாற்றிதிறது. மன்னே உள பாராடமுகற்கைகளை சொடம் மாற்றுகிறது. முன்னே உடை, சகை, வீடி, பணம் முதலியவை கவேப் பற்றிய பெருமை; ஆனுல் செயல் செபம் மேன்மை LITTI கற்கு, இலைகளிலும் மேலானவைகளே மன Gela மேவானவைகளே மனுக்குக் கொண்டு வரும்றது. என்றுடைப BUT AS எனுபவத்தினிருந்த பல ந்தவ்கள் சொல் ஹ திருஷடாக்கவ்கள்

களில், வெறுமைபாய்க் வடக்கும்

வேன், இடயில்லே, ஒன்றை மாத் தொம் சொல்துவேன், 1927 ஆம் ஆண்டு மன்னுரிலி நக்கு கொழும்பு தும்பட்டு கான் போன்பொழுது, ஒரு சபையான் மாசவீதம் ரூபாப் 5 சொப்சலர் கா கப்பயாகக் 5 கொடுக்கவர், ஒரு ரூபாயாகக் குறைக்கார், சபையின் காக 5 சொடுக்கவா, ஒரு ரூரபாக்க குறைத்தார். சபையின் காச தோக்கும் ஆனிடம்போய், அவ ரிடமிருந்த புத்தகத்தை வாங்கு, சுவத்தமையால் ஐந்தை வெட்டி, ஒன்ற என்ற எழுதினர். காச சேர்க்கும் ஆன் செல்லும் இட மெல்லாம் இந்த கைதயாயிற்ற ... "இல்ஸ் மேதர் போத்தர் வர் தார். சபைக்க காது ரூபாய் " எனுமன் மேதா போத்தர வா தார், சபைக்கு காலு ரூபாய் பட்டுது" என்று சிலர் சொன் ஞர்கல். ஆனுல் 7 ஆம் மாசம் ஓர் சுற்புகம் டேர்த்து. அவர் ஒரு ரூபாயை பத்துரூபாமாக மாற்றி ரூபாய் 14 கொடுத்த (சென்ற 6 மாசவ்களின் என் கான நட் பாசங்களின் என் கடன் (arrears.) 6 × 9 = 54 என்ற சொல்லீ) பாவரையும் போப்க்கச் செய்தார். சேபம் மர்ந்றுப்தது. (Prayer changes) கான் ஒரு புதிய சபைக்குப் போனவுடன் கடந்த இக்காரியம் विन्दे व ் மாசங்களின் ைபக்குப் போவியுடன் கடைந இக்காரியம் எனக்கு அதிக மன வருத்தத்தை உண்டாக்கி**னுல**், அனேகர் என்னுடைய ஊழியத் குப்னகா என்றுவட்டம் கைழும்பத தக்காகச் செப்ப்பதற்கு அது ஏதவாயிற்ற, வன்கண் முதலீய அழுக்கு வன்திரங்களேச் செபம் இன்றும் வெண்கையைச்சே, போகா சிக்கும்படி செய்திற2தன்று சக்கு மப் டி செய்தற்கதன்று யாவரும் கண்டார்கள். இதைவீட ஜம்பெற்றுச் சபையார்ன் கூடிக்க மான செபங்கள் உண்டாக்கிய மாற்றங்கள் பல. எழுத இட ແຕ່ລາສັນ.

(2) அப்போன் தலரின் கட கள் என்ற புத்தகத்தேலும், செபத்தின் அப்பியாசம் கண் டாக்கிய பல மாற்றங்கள் சொன் லப்பட்டிருக்கிறது. உதாரணமாக 12 : 1 — 17 பாருங்கன், பேதரு மறியலில் இருக்கையில் சபையார் இரண்டு மைல்களுக்கப்பாளிருந்த ஒரு வீட்டில் கூடிச் செபம் செய் தார்கள், வசனம் 7 பாருவ்கள், மற்பல் இருளாயிருக்க இட 'வெளிச்சம் பிரதாரித க்கில் 'வெளிச்சம் பிரங்கித்தது பேதருவின் கைபிலிருந்த சல்தினி கன் கீழே விழுந்தன. வசனம் 8 பாருவ்கள், தேவதூதன் வந்து, பாருவான். கேயது தல் யாது 'கடவளுடைப் கடத்துகையை' சொடுக்கிருன் பேதரு அந்தப் பாதையில் கடந்து செல்லுகிருன் பாதையல் மாத மாலது குடி வசனம் 9 பாருங்கள், கடவுன் திரியை செய்கிருர், பேதரு கனவு காண் 13 இன் என்று நினேக் கிருன் ; வசனம் 10, இருப்புக் கிருன் ; வசனம் 10, இருப்புக் கிருன் : வசனம் 10, இருப்புக் கதவு தானும்த் திரைக்கத், பெரிப வீத்பில் சுபாதேனைப் உடக்த போகிழுன், இப்படியே இன்றும் உண்மையான செப அப்பீயாசம் அதிசயமான மாற்றங்கின உண் டாக்கு இன் றது.

செயத்தில் விபடைக்கள் சோம்தைன் மும்படைத்தவ அதிக முக்கியமானது. '' என் வீரும்புகிறதைக் கடவுள் செப்ப வேண்டு பென்பதல்ல, விருப்புகிறதை எனக்குக் கடவுள் தாவேண்டும் என்ற ஆவி அவசி கிருவடிகள்கள் தரவேண்டும் என்ற ஆயி அவரி பம். மார்ட்டின் லூதர் செபத்தில் ஒரு பெரியவர். 16 ஆம் தாற் ருண்டின் சபைச் சீர்திருக்கம (Reformation) மார்ட்டின் லாதர்க் செபத்தால் உண்டான சிரிதருக் கட்ட அவர் சாவபோக அசெயுக் அவர் எழுதியது, அதிசயன் செபத்தின் மூலம் கடக்கும் 金儿. கன செபத்தின்றுவம் கடக்கும் என்று கம்மாதவர்களுக்குச் சொல வது, "செப்புங்கள்; செப்புங்கள்; செப்புங்கள்; அப்போ செபத் தின் வல்லமைய கீங்களே தான் பிர்கள், ' சாங்கள் செபத் திக்கு எங்கள் கண்களே மூடும் பொழுது மூன்று காரியங்களே எங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.

(அ) கடவுள் என்னில் ஆல் (அ) கடவுன் என்னில் அன்பா பிருக்கிறூர். (த) கடவுன் சகவ அதிகாரமும், வல்லமையும், மதி மையும் உன்னவர். (இ) கடவுன் என் துடைய சேய்பத்தக்கு பேரீய ஒரு சோக்கம் வைத்திருக்கிறா, இவைகளுடன், பூரண தப்படைத் தல் இருநால் சீச்சயமாம் அற் புதங்கள் கடக்கும்.

எண்ண அலேகள்

18-10-1968

umi aria

- Longer and the second

பணத்தைக் காப்பாற்றுவ தற்குப் பெரிய பேரிய சட் டப் புத்தகங்களே எழுதி அச் பெரிய பெரிய கல்லூரிகளே ஏற் பரிக்கு இருக்கிறூர்கள், உயினாக் காப்பாற்றுவதற்கு — போர் த் தொஷ்ஹமிலி நக்கும் போர் க்குறின் உன்னினிருக்கும் பக்களின் உயி பங்களிவிருக்கும் மக்களின் உயி ரைக் காப்பாற்று வதற்கு — ஒரு புத்தகழும் காணும்.

தன்றுடைய மகனே பக் கத்த வீட்டுப் பையனே அடித்தா தும் அவ்வத அவனுடைய பொ தும் அல்லத அவறு டைபப்பா குளேத் இருடினுறும் அப்பன் தனடிக்கிருன், ஆனுல் எந்த அரசாங்கமும் மற்ற நாட்டு மக் கன் மேல் படைபெடுத்த வீர ரைக் தண்டித்ததாகத் தெரிய வில்ல. அறிவிலாத தகப்பன் தன் குறைப்ப கடமை பென்ற கணர்த செய்வதை அரசாவ் கம் உணராததேதேறி கோஷ் பான்களோக் கூலிக்குத் திரட்டி அவர்களைக்கர் செல்வாக்கும் பக பாளிகளோக் கூலிக்குத் தேரடடி அவர்களுக்குச் செல்வாக்கும் பத விழக் தருகிற்து. கொண் முபற் வியுக் தருகிற்று. கொண் முயற் சியில் போட்டி போட்டுப் படைப் பலம் எவ்வனவேன் எடைபோடு CDA.

தனி மனிதரும் உயீரை மதிப்பதில்லே ; கவலேப் படுவது மதப்பதிலில், கலல்ப் படுவது மில்லே, இத்தலே ஆபீரம்கோடி என்று காண மக்கீன மதித்தப் பேருமைகொள்ளும் அன கிகித மக்கள் வாழ்விலும் வந்து விட் டத. உயிருக்கு ஆபத்த வர்தா லும் பணத்தைக் காக்கத்தான் எத்தனே பாடுகள்? தங்களுடைய உடம்பு வாழவோ, உள்ளம் வாழவோ, உயிர் வாழவோ ஒரு செல்லாக் காசும் செலவழிச்சு மனமிக்லாதவர்கள், பணத்தைக் காப்பாற்றுவதற்காகப் பணக்கை வாரி இறைக்கிருர்கள். வஞ்சம் ursigii ABertlemiigii BUIDA குகவே வளர்க்கும் வக்கில்களுக் கும் வாரி வாரிக் கொடுக்கின் ரூர் வக்கில்களுக் கள் . பணத்தைக் கூப்பாற்றப் பணம் செலவு செய்திருர்கள்,

நோயற்ற வாழ்வு

நாக்கிற்கு அடிமையாதி, நாக்குற்கு அடிக்கண்டு, வாப்க்குச் சுவையானதை உண்டு, உடலுக்கு உரமானதை உண்ணு கடலுக்கோயால் தன் அவீட்டு, தானும் சோபால் தன் பப் பட்டுப் பிறர்க்குக் அன்பக் தருகிருர்கள்.

போக விரும்பிக் கடவுளிடம் சேபித்தேன், ஆளுவ் கடவுள் எஸ்னே பர்மாவுக்கு அனுப் பிரை, என்றுடைய மனேவிலி சாத்துக்காகச் செபித்தேன், கட Gura விரும்பிக் வுள் மரணத்தைலே கட வுள் மரணத்தைலிட்டார்; பர் மாவுக்குப் போனபொழுத எங் கும் திரிந்து கவிசேஷத்தைக்கூற, கடவு ஞடைய அனோக்காகர் செப்திதன், ஆளுல் கடவுன் என்னே பர்மாவில் மறிபற்சாவே பில் இருக்கவிட்டார்."

கடவுன் காம் கேட்கிறவை களேத் தராவிட்டால் அவர் காம் கேட்பற்றும், கினப்பதி aria லும் கட லும் கூட அதேமானவைகளேத் தரும்படியே என்பது பலருடைய த்றின்தவ அனுபவம். ஒரு வைத் தியனிடம் சாம்போய், கமக்கிருக் 西山市田西山 கும் தன்பங்களே மறைக்காமன் சொவ்வதம், அவர் கம்மைச் சோறித்தப்பார்க்க இடங்கொடுப் பதும், அவர் தரும் (prescription) மருந்தகன், காப்போ இனிப்போ எரம் உண்பதும் சொன்தத்தக்கு அவசியமான வையா பிருக்கின் நன. அவசப்பாலவே செபத்தின் தேப்வ வியலும் போதிக்கின் றது.

ாக்கள் செபிக்கும்பொழுது. சாக்கள் சேபிக்கும்பொழுது. முடிவில், "இவைகண் இர்பக திற்கதனின் காமக்கில் விண்ணைப் பம் செய்திரோம்" என் நிசோல் து தெரோம். இப்படிச் சொன்னு தும், பலர் இதின் கருத்தை வனவ் காமல் செய்திருர்கள். இப்படி கம் செய்திராகள். இப்படி கம் செய்திராகள். இப்படி கன் தொருக்கு காம் துடிப்புதற்கு அன் துபாரம், பரி போவானின் கூறிபோரம், பரி போவானின் கம் செய்வகள் வாய் முழுப்பதற்கு அன்றபாரம், பரி யோவானின் எவிசேஷம் 14:13-14:15:18; 1 யோவான் 5:14: இயேசு இறின் அவிலுடைய செயத்தின் சான் இரம் போறிப்பதின்படி, வாய் தேவிப்பது அவருடைய வாய்த் தல் செயிப்பதாகும், என் நித்தப் அல்ல, உழம்மன, ப அல்ல, உ என்னிலும், உம்முடைய ம், என் 同志西山 எங்கிலும், என் மூலமாபும் கேறபேறுவதாக என்ற மனம், கூல, சோக்கு எம்ற மனம், கேல், சோக்கு எம்றி வரும் பொழுத செபத்தின் கற்புதன் கள்ள காம் காண்போம்,

உடல் சோயற்றிருப்பத முதல் உடல் சோமற்றகுப்பது முகல இன்பம், மனம் சலவேயற்றிகுப் பத இரண்டாம் இன்பம், உபிர் பிறர்க்கு உதவியாக வாழ்வத முன் மும் இன்பம்,

கோயற்ற கல்ல உடம்பே அழகுகரும். அதற்கு வழி கை அல்ல. 0

ATAIN

கறுகறுப்பான ஒரு காதிற் மோட்டார் வண்டிகள், வொறி கள், தவீச்சக்கர வண்டிகள் பல இங்குமங்கும் விரைகேன்றன. பாதையைக் கடக்கும் மக்கள் aGarat.

பொளிஸ்காரன் ஒருவன் தன் வலக்கையை மீட்டி 'ரிறக்கு என்றென், ரிற்க வேண்டியன என்றைன், மற்சன்னை மா பாவும் சுப்படியே சீற்கின்றன, மறுகையால் போகும் வசனை கோடுக்கிறுன், ஆபத்தோ விபத் தோருக்கிறுன், ஆபத்தோ விபத் தோருப்படாது யாவும் சேமமாய் செல்லுகேன்றன. அவனின்றேல் எத்தனே ஆபத்து, எத்தன் மர னம் ஏற்படலாம்,

இனமையுள்ளத் தக்கு படிப்பட்ட நை காலல்வே Qú படிப்பட்ட ஒரு காவல்வேண்டும். எனைற்களே உடனுக்குடன் தடுத்த சிறத்தி, சேரம் அறிக்கு, நாதத சீறத்தி, சேரம் கறித்து, தேறி அறித்து திருப்பீச் செலுத் தும் ஒரு பொனிக்காரன் இருந் தால் எத்தனேயோ கல்ல கொன் கைகளும், சோச்ச கைகளும், சோக்கங்களும் மோதி மோதிப் பாழ்படாறிருக்கும், மற்ற வர் வாழ்க்கையில் தீங்கு செய்யா இருக்க உதவும் காவல் இன்றேல் மனம் கான்தொறும் பாடுபட்டுச் சாகும். ஒருவகையீல் பிணக் ...கும், தருவகைபல் பனக் காடாக, ஒழுக்கத்தின் சடுகாடாக காறும், எழில் நகராக வினங்க முடியாறு, 0

Samaiai

உலகத்தில் மூடகம்பீக்கை பெருதிலீட்டத, தல் அலம் வளர் ந்த வீட்டத அதனுலதால் மக் கள் எல்லாரும் உடன் பீறக்தவர் கள் என்பதை எவரும் கப்புவ கல் என்பதை எவரும் கப்புவ தில்லே. எல்லாரும் கடல மக்கள் என்ற சமயங்களின் AR வுரைப்படி எவரும் வாழ்வதில்ல். அறம் என்பத ஆற்றல் மிக்கத அதை எதிர்த்த வாழமுடியாத என்ற மறைமொழியை எவரும் 1ம்புவதில்லை. மற்றவர்களுக்குத் திங்கு செப்வதால் எமே வருக்கு திங்கு செப்வதால் எமே வருக்கு தின்றேம்: மற்றவர்களுக்கு உதவி தென்றோடி ஆன்பத்தக்கு வழ செய்வதே இன்பத்தக்கு வழ பென்ற கூறும் மனச்சான்றை எவரும் மதிப்பதில்கை. உலகத்தை கல்வழியில் கிறுத்திக் காப்பதற் எல்வழியில் கிறுத்திக் காப்பதற் காக மகாவீரரும், புத்தக் காப்பதற் காக மகாவீரரும், புத்தரும், இரு வன்னுவரும், ஏசுகாதரும், முகமது 5பீடிம், இருகாவுக்கரசரும், சங்க ரகும், ராமானதேம், தாயுமான கும், இராமனிக்கமும், வியே கானத்தரும் செய்துள்ள மூயற்க கன் இன்றும் வேற்றிப்பரவிலை ஆகுவ் அந்த முயற்றிகள் வீணு கப் போவதில்லை. பயன்வின்லத்த Bois.

– டாக்டர் மு. வாதராசனின் கருத்தக்கங்க் தழுவியவை

கடிதம்

இறிஸ்த குடும்ப வாரம்

_ தயா, இத சம்பக்தமாக இத வாரம்களுக்கு முன் தாரகையின் ஆங்கிலப் பகுதியீற் போதரமானப விகே...ராப்ற பெச்சாளர் பெயர் தோகில், பாழ்ப்பான ஆதோக் இன் சபைகளில், கொழுப்புச் சபையைத் தகிர மற்றெல்லாச் சபையைத் தகிர மற்றெல்லாச் சப்பன்பதி, பேண்மணிக்கே பேன்பதாத் தேர்ச்றது. இதி ஏறே இப்படியாற்றை அனுபலும் இப்படியாயிற்றி இறின் தவ குடும்ப வாழ்க்கை அனுபவம் பெண்களுக்குத்தான் உண்டு என் பற இக் சிகழ்ச்சியைத் தபாரிக் கும் செயற்கு முவீனரின் எண் வாமோ?

பேலும் இந்தப் பேச்சான ரீன் பெயர் சிரல் ஆங்கொக்கில் யாத்தோமே போடப்பட்டிருந்த தும், சமத சபைகளிலுள்ள ஆன் கிலம் கறியாத போத மக்கள இதை வாசித்தறிப் முடியாதிருந் ததும் வீசனத்தத்குரியதே, தமி ழரின் உரிமைபற்றியும், தமி ழன் கத்தைப் பற்றியும், தமி மின் உரிமைபற்றியும், தமி மின் காதாருக் கோண்டிருக் கொண்டு வாதாழக் கோண்டிருக் பிராண்டு வாதாடிக் கொண்டி கும் காமே தமிழுக்கு அதன மையைப் பற்கதைற்கு Garming and டால் கமது கதி என்னவாகுமோ?

18 - 10 - 1968

THE MORNING STAR

Che Morning Star

18TH OCTOBER, 1958

FIRST THINGS FIRST

That the country is not altogether bereft of leaders who can rise above party politics, hunger for power, commanal and racial and religions jeadousies is its only hope now. One such The out of the production is a sub-leader made a forthright speech be other day at the annual meeting of the Productivity Asso-ciation of Ceylon - its President, Mr. D. B. Ellapola, He pointed to several pressing problems the country is facing tody, likk anu-amployment and poverty of the 'less vociferons and enmashed many young men whose edu-cotion has been amplanned, dis-organised and mislirected, on the rampage, idle and unwilling to apply themselves to sensible aftort; and the excluss of tras-fraction has been amplanned, dis-organised and mislirected, on the rampage, idle and unwilling that, instead of working hard to find solutions to such and these an positions of leader-ship and authority are intent on 'beating the drams that frighten and divide us'. He could not appropriate words when the said : ''We strain for position and the forces that will keep us in power. For that purpose, we get enmesh-ed in conflucts of race, of reli-gion, and of langues. 'Kness-waram Temple' of recent memory is big acough to cause a strift of downments. Surely, what is sacred to my neighbour most be sacred to any other...All this of my one curve in the willer-ress of strife, breeding power, into any one people must be and in culture. Will all this not people mist and power, the con-nty has been turned into a veritable willerness of strife sines of this frazied hand for the ison proportical particular the time is a sace of various political particularly true of the ison proved massees through inflax-mation to be satified with provid not be satified with prove

MR. MUGGERIDGE AND UPPSALA

Some two or three months ago Mr. Malcolm Muggeridge put out a fiery article fulminat-ing against the Uppsala Assembly of the World Council of Churches. In that article he contended rather violently that the reason why the delegates at Uppsala were able to agree on so many points was because they did not beliave very much. Mr. Muggeridge's suggestion was that in previous gentaries a theological assembly very moch, an, musgerages suggestion was that in previoug centuries a theological assembly would have been characterised by violent controversies and differences of opinion. Theologi-

cal controversies had then split the Christian world and pace ple had undergone parsecution because of their disagree-ment with others. No auch controversies take place now and, instead, various aniable documents are issued. This means, accord-ing to him, that people have ceased to hold their convictions passionately and do not consider issues to be matters of life and desth.

<text><text><text>

<text>

conflicts. It may be observed that this precedure is not peculiar to

CHURCH, HOME AND FAMILY

(Address given by the Ven. James L. H. Amerasekera, Archdeacon of Kurunegalle, at the J. D. C. S. I. Festival on 28-9-68.)

<text><text><text>

Lord. 2. By participation in the Church activities by Christian families. The Church relies on Ghristian families for the work it has to do aud for leadership in its work. The pastor can be

the theological world but to the world in general. With how many people we see around us do we agree on all points? Yet we manage to live with them, by the simple procedure of stressing agreements. Theologians cannot, of course, be always stressing, agreements, be always stressing, agreements; but, when the air is full of strife, they will fail in their duty if they vial to point out that, while there are disagreements, there are also agreements.

are also agreements. As for the vehemence which Mr, Muggeridge finds wanting in the delegates, he is quite pipe feel strangely they also ex-press thamselves strongly. But how strongly should they do so ? There are many Parliaments in where mombers occasionally loss and the strongly should they do so ? there are are always de-plored. We are bring in an age when it is expected that, even when it is expected that, even when it is expected that, even when differences are strong, ex-pression of differences should be restrained and polite. This is fur more necessary in a theolo-gical assembly. It would be no advantage to copy some of the early Synods of the Uhurch in the matter of vehemone.

the matter of vehenence, While all land Mr, Morger-idge's desire for deeper belief than provids at present and wish that all could believe as strongly as people did in the past, we much easing to believe than that now; then the world was very narrow. We are living in a much wider intellectual world. It is more difficult to believe strongly now that ten centuries ago, Bat whatever that may be, it is possible to believe as stron-gly as people did then without Digitized by Noolaham Foundation. ELIVA. noolaham.org | aavanatam or ANES" - Phone: 570

<text>



THE LATE MR. S. V. BALASINGHAM

(A tribute baid by Mr. Lyman S. Kulathungam at the Service of Thanksgiving for Mr. Balasingham at the Cathedral Church, Vaddukoddai, on Sunday, the 13th inst.)

<page-header>

strength of Christian convictions. Secondly, thanks to God for his work as a teacher Those who studied under him and those who worked with him know what an excellent teacher he was. His knowledge of the subjects he handled, particularly History, and the method he employed to coavey it to his stadents were troly arresting. He was not one who was satisfied with morely stuffing his students with knowledge-in his own fascinating manner he created enthusiasm, and even passion, in them for History.

and vice, for their progress and unity. the He filled several responsible that the filled several responsible positions in teachers' organi-they astions with great acceptance, un-He was much in demand for consultation and help by groups abook and individuals, and for repre-senting them in the University long Senate and in interactional gatherings. His nequaintances and contact with several persons of tracit he was called upon to shoulder. Thisdt a the several persons of tracit he was called upon to shoulder.

VOL 128. No. 40

he was called upon to shoulder. Thirdly, thanks to God for its errice in the College in other capacities. The last five of his 24 years of services in Jaffna College he functioned as Vice-Principal, as Co-Prin-cipal, and then as Principal. These could be described as a period of apprenticeship. He was slowly but surely getting into his stride as an admini-trator when death came to him. Undanated by the problems that faced him, he stadied each one of them seriously and tried to discover solutions for them. As in all other dealings.

for them. As in all other dealings, in the task of administering the College too he never im-posed the authority and power of his office on the teachers or the students. Urmost cordi-ality marked his relationships with them and won him their alfection.

affection. It was a full life he led in the school, serving, in addition to being a teacher, as Hostel Wardan, Patron of the Acndemy, Editor of the Miscellany, etc., showing a keen concern for all aspects of the College work and identifying himself with its varions acti-vities. We raise our hearts in thanksgiving to God for such a full and devoted service as his.

This. Fourthly, thacks to God for Mr. Balasingham as a per-son. Oae ioimitable quality be had, which was the eary of many persons, was the ener-moved with people of all sta-tions in life. Differences of class, status, age or religion made little effect on his relation-enes, the Alumni of the College the parents and the public. Added to this was his inter-esting conversation, punctuated by brillant retorts and filled with hearty humoor. One was and humility, never making an parading his power. It was, therefore, not surprising that he was 'Bala' to all.

The was not one who was highly valued by the was 'Bala' to all. In example, the created enthusiasm, and even passion, in them for History. A successful teacher has to possess another important quality ; an understanding of this students, their weakness and strength. This quality M. Bala's the state is an an enterstanding of the local came to him what they were called upon to the skill to arouse in what they were called upon by imposing his will on them. The service he rendered bis felow teachers and on this students and the strength. This quality M. Bala's the students in what they were called upon to the local came to him of the skill to arouse in the strength. This quality M. Bala's the students in what they were called upon by imposing his will on them. The service he rendered bis felow teachers and on the strength in Jaffin College but also elsewhere was highly valued—for the improvement of there is alaries and conditions of gen

Printed and published for the American Ceylon Mission by Mr. Abraham Saravanamuthu Thambiratnam. residing at Manjaay, at the American Ceylon Mission Press. Uduvil Road, Manipay, on Friday, 15th October 1968